Rates

Subscriptions :

Inland Rs. 15.00 per year

Foreign Rs. 20-00 is

Single copy 40 ots.

Advertisement : On application

In Memoriam:
Rs. 12-50 per insertion
((within 4 inches))

Order Nist : Rs. 15-00 for two insertions (within 6 inches)

2_தய தாரலைக்

(Established 1841) Registered as a Newspaper

Published Every Friday

Vol. 128.

JAFFNA, FRIDAY, 5TH JULY, 1968.

No. 25.

RIGHTEOUSNESS EXALTETH A NATION BUT SIN IS A REPROACH TO ANY PEOPLE

(4) All Business correspondence re Advertisements and Sub-criptions and all remittances to t The Manager, The Morning Star — A. Kadirgamar, Esq. College Lane, Vaddukoddal,

Notice

(I) All Editorial matter (exclud-ing news) for the English pages) to 1 The Editor. The Morning Star, Vaddukoddai.

(2) All news to the News Editor Vaddukoddala

(3) All Editorial matter for the Tamil pages to : The Tamil Editor. The Morning Star, Parsonage, Alaveddy

Please Aparess 1

TO ALL SUBSCRIBERS

This is to remind you again to pay up all arrears of subscriptions due till the end of 1967. The 1968 subscription of Rs. 15 /- is now due. Please respond as early as possible.

Manager

Calendar of Events

J. D. C. S. I. Sunday.

July 9 :-

Service of Thanksgiving for the late Mr. A. F. Bajaratnam, at St. James' Church, Nallur, at 7, 30 a. m,

July 10-17 t-J. D. C. S. I. Youth Week.

0

JAFFNA COLLEGE ROUND TABLE

At a meeting of the Round Table, Jaffna College (Teachers' Build), presided over by Mr. Seelan Kadirgamar, its President, the follow-ng yote of condolesce. Saild), presented to the Kadirgamar, its President, the resident on the ing vote of condolence on the death of Principal Baissingham was adopted:

"The Round Table places on ord its deep sense of grief over studies and shocking death of S. V. Balasingham,

S. V. Balasingham.

As a member, he characterised appirt of the Bound. Table in all gates. His hursility, his friendlies, his willinguess to discuss, his remindedness, and his sense of mour—all these mads the Round his richer. Since the time he and College, he over remained a possible of the condition of the co

As Secretary during the Jubilee ser of 1947 and as President in 955 he made a full contribution o the life of the Bound Table.

We offer our deepest sympathies to his wife and other members of his family.

May his soul rest in peace ."

(This resolution was proposed by Mr. L. C. D. Kuisthungam and seconded by Mr. K. Sachithanan-tham.)

THE REV. CHRISTY ARANGADEN TO VISIT CEYLON

The Rey, Christy Atangaden, Translations Secretary of the less Society of India, is expective to be in Cepton from the 27h this mooth to the 12th of gust. He is coming for consultance with the Sinhata Bible Revia of Committee and for apacial term which have aften in recognition of the Cepton Bible Society of the Cepton Bible Society of the Cepton Bible Society of the Cepton Bible Translation with the Cepton Bible Translation work big done risation to the Tamil and other is Translations work in India, will have, it is understood, meetings in connection with work in Oolombo and Kandy. Is also expected to visit Amparai d Batticalos.

CORRECTION

the letter of Mr. 8. Blynnian on the 'Delariet Counmiles on the 'Delariet Counmiles of the Rev. Dr. James
her which appeared in our lest
a reference was made to
lifes of the Rev. Dr. James
her which are published by us
fig. The sentence in which
reference was made should
by non-Christians as well,
they are, I belleve, priemeant for Christians
"

TO BE BROADCAST

The inaugural sermon to be preached by the Rev. Dr. D. T. N. T. Niles at the sessions of the World Council of Churches, meeting now at Uppeala, Sweden, will be brased cast by the B. B. C., London, next Sunday, the 7th inst., at 4 p. m. (Coylon time).

EXAMINATION SUCCESS

FAREWELL TO ARCHDEACON NAVARATNAM

The parishioners of Christ Church, Jaffns, accorded a Farewell to Arch-deacon and Mars. Navaratosm on Sunday, the 30th June, on the eve of their deparate to Colombo.

their deparate to Colombo.

At a sung Holy Communion.

Service, which preceded a dinner in the Parish Hall, the Archdeacon celebrated and preached his farewell sermon. He referred to the building of the Church, the centenary of which is in 1972, and spoke of the wonderful way the Lord had bed those two Living and the part played by the late Sir William Twynam and the Church, and urged the members of the Church to follow in the fath of their fathers and endeavour to celebrate the ceptenary littingly.

fittingly.

After dinner, which was attended by over a hundred people, the Rev. J. T. N. Handy spoke feelingly of the 35 years the Archdescon spent in Christ Church as its Vicar and of the great in the control of the

He siso paid a tribute to the Archdeacon as an evangelist—the works he did at Kiliochchi and Tharmapuram were valuable and visible monuments of his service in the North. Although the Archdeacon was being moved to Colombo, he would continue to be the the Church people in the North were very thankful to the Bishop.

activities,

The Archdescon replied briefly and expressed his regret at leaving the parish. He had asked the Bishop to allow him to rifira being the parish. He had asked the representation of the second of the se

The Archdescon then gave his blessing,

DR. D. T. NILES' W. C. C. SERMON UNICEF ASSISTANCE FOR CEYLON'S EDUCATIONAL REFORM

This is among allecations for projects in 8s countries and interregional projects, totalling 7, 200, 413 (Rs. 280, 896, 007, 35)

UNICEF has already provided a assistance of \$557, 400 (Rs. 3, 550/-) for this programme nor 1990, With an allocation of 21, 500 (Rs. 2, 504, 950) for 1994 69, and a under the new forge term immitment, UNICEF will apply, ulphomet for selence, mathematics, mis-selence, industrial arts and reculture, besides equipment for center, leaves expenses and production of the contribution development contributed and contributed the contribution of the co

The new allocation will also be utilised for followships and training grants, besides transport for supervision and training.

The Osylon Government, according to the Minfact of Edu-cation Mr. J. M. R. A. Lyttygolds, attaches great importance to the re-structuring and reform of the Osylon school system, UNIOEF and will play a significant role in the following:

a) strengthening of teaching in 7800 first level schools and 252 second level schools;

b) expansion and improvement of pre-service and in-service training for 3,380 teachers; c) strengthening of field super-

vision;
d) establishment of a Curriculum
Development and Project Eva-luation Centre;
e) further development of the
Science Equipment Production
and Assembly Unit;

f) initiation of a pilot project in the education of 100 bind children in state schools for sighted oblidren by specially selected and trained teachers.

U. N. E. S. C. O., FAO and WHO will provide technical guidance in their respective fields of compa-tence.

MALDIVE ISLAND STAMPS HONOUR U. S. ASTRONAUTS

The set constats of nine triangular memorial stamps of one and two rupes denominations. Some bear a likeness of the threa astronauts; others depict two space

ASSISTANT DISTRICT COMMISSIONER (Cubs)

Mr. W. N. The dakada lohan, of the staff of Jaffan College, Valdukodiala has bean applaint it e asserant District Scot Commissions (Chies) by the Caylon Bay South Headquarters. He has seved continuously for the last twenty years as the Cub Master (Akela) at Jaffan College and also as the District Cab Master in Jaffan for the last tan years. Recently he was awarded the Certificats of Mart for his services by the Chief Stout for his services by the Chief Stout for chief Scott, he Governor General.

ARIYALAI SHRAMADANA

On June 17, twive from Jaffna Gollege, under the direction of the undergraduate Chaplain, Mr. Ghom. Yocum, John to the young men from Jaffna for a Shramadanu prijest in Ariyofa. This had heen plauned by F. C. V. Robert Joh, and the control of the property of the propert

itelo,

The Gram's Sevaka supplied shovels
and mammoties, and his good wire
cooked the moon rice and corry,
which is provided by government,

OBITUARY

Dr. J. M. Chittampalam.

noolaham.org | aavanariam.org maura lie 1000

A CHRISTMAS COMPETITION FOR ARTISTS

38L 6 63

may be damaged in the mail unless they can be rolled.

4. An stilst may submit more than one entry, if the artist would like Lit Lit to sell his work, he must cate his price by reparate letter to Lit-Lit,

5. Entres must be received no later than one cannot be carefully a compared to the compared by the compared and sent by insured mail to Lit-Lit. Room 670, 475 Kiverstile Drive, New York, N. Y. 10927, Works not chosen will be acknowledged and returned, return postage paid by Lit-Lit.

7. Fisch winner receives a prize of \$109. Lit-Lit becomes the sole owner of winning entries.

8. Lit-Lit takes great care of certifies but cannot be responsible for loss of damage.

PERSONAL

PERSONAL

—Mr. R. A. S. Rail, Supervisor,
Bank of Ceylon, Borella Branch,
who left for the United Eingelon,
for medical treatment of the 2nd
May, 1985, has retorned to the
Island.

—Miss Karen Patton is visiting
the E. C. Lockwood's She is the
daughter of Mrs. Lockwood's younger
protter: Dr. Miner Patton, and
his wife, and is to be in Ceylon
for 2% weeks as the travels back
nome to Portland, Oragon, after a
"justor college year" in Gorava,
Switosaland, Swited Rome, Atheus
Ted Aviv and the Holy Land,
been in Kashnit (with Mrs. Hold,
Lapur, Agoa, Bumbay, Kodukanai,
(with the Michael Lickwood's),
and Madural,

Karen attends a Women's College
in Denver, Colorado, recently renamed Temple Buel College, to
honour a lavieh bonefactor. They
have "junior-year-abroad" centers
in Geneva, Vicnon, and Madrid,
—d. Alagan S. Kaulframar,
Colonatio.

AGKNOWLEDGEMENT

Balasingham — Mrs, Balasingham and other members of the family of the late Mr. S. V. Balasingham thank their friends, relatives, and the President, View Principal, staff and students of Jaffna College for their help in the funeral arrangements, their comforting presence, floral tributes and messages of sympathy, in their bereavement,

Principal'a Bungalow, Jatina Gollege, Vaddukoddar,

A SERVICE OF THANKSGIVING

FOR THE LIFE AND WORK

ARULPRAGASAM RAJARATNAM

(Retire 1 Registrar, Supreme Court, Ipoh,) St. JAMES' CHURCH, NALLUR,

Tuesday, 9th July, 1968.

at 7-30 a.m.
All are cordially invited.
A. Rajannyagam,
4. Crossette Lane,
Kashchert Naltur Road,
Opundikult.

Letter to the Editor

A REPLY

(continued from page 4)

Sinhala brothers and sisters. It is a big thems but I would state briefly that they are a great people, pleasant to work with, and the two races of people need each other; there are many good things the one has to learn from, and to teach, the other; and both races, by hearty cooperation, will make our country; and a model to other countries in Asia, Public life in Ceylon today lacks three Vitamins, which may be called Vitamin I, Vitamin J; and Vitamin U. (Love, Justice, Unselfishness). Without these three important Vitamius, our nation is today a very sick person—ausamic, feeble, unsteady, with defective sight and hearing; etc. Without love, there is hate and jealousy. Without unselfishness, there is much gronning and delirium among the poor and the helpless. Without unselfishness, there is painful self-seeking and self-centredness, and people who are in power promote the welfare of their own families and election agents, and the others suffer in silence.

suffer in silence.

We who are Christians are a small minority, but it should not prevent us from doing our duty. The Church is God's servant to the nation. Disanuity in the country is traceable to the lack of the Vitamins mentioned above. Through the years, I, for my part, have consistently worked in every way I can, for the promotion of unity in Ceylos. Whoever may write in ridicule, or oppose in any other way, I shall continue to serve God and country, as I have done in the past, to the very end, for a truly united nation.

JAMES S. MATHER

Note by the Editor: No dis-respect wastever was meant to Mr. Maroor by us or by the writer of the article concernod. We regret that the tons of the article has been micunderstood.

FLOWERS

ALL OCCASIONS Phone or write;

Lane & Company P. O. Box 19

NUWARA ELIVA. ams: "LANES" - Phone: 37

IN MEMORIAM



IN EVER - LOVING MEMORY

HENRY ARIANAYAGAM CHARLES RATNESAR

Born: 7th May, 1857. Died : 10th July, 1964.

Gratefully and affectionately, remembered by all his loved ones,

-" Paim Cottage ", Ballway Station Road, Jaffna,

உதயதாரகை இறிஸ்தவ வார இதழ்] Estd, 1841 [UTHAYATHARAKAI

Фли 25

்நீதி ஜனத்தை உயர்த்தும்; பாவம் எந்த ஜனத்துக்கும் இழிவாம்."

மறுடைப் பிரவேசம்

ment 128 |

டாக்டர். யோசெவ் மத்தியூஸ் இற்றம்பலம் இ

காக்கேசன் அறை -ma Acart வைத்தியசாவே வைத்திய அதி காரியாயிருந்து இளேப் பாறிய டாக்டர், ஜே. எம். சிற்றம்பலம் அவர்கள் கடக்க ஞாயிற்றுக் இழமை (30-6-68) மாவே கமத 08 வயதின் மறுமைக்குள் பிர வேருத்தனர்.

மேனத்தனர். மற்றை 4 மணித்த தேவ்விப்படையும் அவரது இல் வத்தில் மறைத்திரு. என் கி. ஆசிர்வாதம் அவர்களால், மறைத் திருவாகம், சாம் அல்விறுட் ஆகி மேனினுதன்புடன் கடத்தப் பட்ட சேமாராகண்யில் உரைக்கம்க்கிய மறைத்திரு. என. டபின்பூ. ஜி. சுதணராசா, டாக்டரின் வசுவாச ககுணராசர், டாகடான வகவாச வாழ்வு, சமய நூல்களேப்படித்த மறுமை வரழ்வுக்குத் தம்மை ஆயத்தஞ் செய்த இயல்பு, உள்ள வர் இல்லார் யாவரிடத்தும் யாராட்டிய இறின்தவ அன்பு, தம் பணியை மரணம் வரை கடத்திவத்த பேருமை, தம்பின்றை **கண்**க் **பெறிஸ்த வி**கவாசத்தில் **வளர்த்து**, கடவுளுக்கும் சபைக்கு அவர் கள் சம்பந்தத்தை வெலியுறுக்கிவக்கமை. உற்றுர், சபையாரிடம் கொண்ட கரிசன், இவற்றுல் யாவராலும் சினேத் ஆவ சூர்வைக் குறிப்பிட்டனர்.

தெல்விப்பழையில் அவரது குடும்ப சேமக்காவேயில் மகைத் தெரு. எஸ். ரி. ஆசீர்வாதத்தால் மறைத்திரு, சுகுணராசாவினு தவி யுடன் கேஸ்லடக்கஞ் செய்யப் பட்டார்.

இவரது மண்ளி சான்கு பெண்மக்கள், சுற்ற மித்திருக் சூத் தேவ தேற்றரவு கிட்டுவ

ஆட்கள்

சொழும்பு வை. எப், சி எ. பின் செயலாளர்களில் ஒருவரான இரு அழுங்கதிர்கா மர் சொழுப்பு வை. எம். சி. ஏ. யின் பகுதிச் செயலானனுகப் பதனி உயிவு பெற்றுர். நகர வை. எம். சி. ஏ. கீர்வாகம், கிசழ்ச்சி ஒழுங்கு 1930 களுக்கு இவர் இருப்பர்: Ошт по пипа

இன்ஞராக இப்பொறப்பான பதவி வகிக்கும் இவருக்குத் தேவ ஒத்தாகச கிட்டுவதாக.

ஆர்ச் டீக்கனுக்குப் பிரியாவிடை

பாழ்ப்பாண ஆர்ச் டிக்கனை அதிவண. வேரத்தினம் அவர்கள் கோமுப்புக்கு மாறிச் செக்வதை முன்னிட்டுச் சென்ற ஞுயிற்றக் சேமை (30-6-68) மாவே அவருக்கு **இமை (30-6-68**) மாஸ் அவருக்கு **தெறின்து ஆ**வய அங்கத்தவர்களால் தற்றத் ஆல்ப அலகத்தப்பட்டது; மூதவீல் கடைபெற்ற நிருவிரும் தாராதினாயில் ஆர்ச் டீக்கன் உணர்வுக்குரிய கடந்த கால அனுபவங்களேயும் சபை வரலாற் றையும் குறித்த அந்நுரை வழக் बिना है:

O gruita இரவு விருக்கில் நூற்றுக்கு மேற் பட்டோர்பங்குபற்றினர். மறைத் திரு தே சி என். ஹன்டி, மூதலியார் ஆப்புத்தரை திரு மதி பி. வி. அரியுத்தினம் ஆரி மது பு. வ. அவபாத்தலம் ஆர் போர் ஆர்ச் டீக்களின் பக்தி வரழ்வையும், சன்சேவ, ஆர்வத் தையும், சபையாரிலிருந்த கவனத் தையும் பாராட்டினர்.

திருமதி அரியரத்தினத்தால் சபைபேரில் அன்பனிப்புச் செய் மப்பட்ட த .--

ஆர்ச் முக்கன் கன்றி ஆரச டாக்கன கன்ற எத்ர கூத்தப் பேசுகையில் 1971 இல் வரும் சபையின் நூறுணுடு கூறு•்ஷக்கான ஆயத்தங்கள் ஊக் கமாய்ச் செய்யக் கேட்டனர்:

கொழும்புக்கு மாறினும் பாழ்ப்பாணத்தக்கும் இவரே ஆர்ச் டிக்கனுபிருப்பூர்:

போருமைக்குப் பகை ஆமை பாம்பன் தனுஷ்கோடி

இர்மையினில் நிலம்தளே என் ணுமை; எக்கரலும் போவ்மை தனேச் சொல்லாமை; வஞ்சகத்தாற் நீதர் போதலில் கவரணம்; வஞ்சுத்தாற் நீதர் போதலில் கவரணம்; வரணம்; கன்வந்தால் கோடுமையினர் செய் வரைம்; கண்ணற்றேர் உள்ளமகளேப் பரியாமை தனிய பகை ஆமைகளேப் பரியாமை ஆமெ பகை ஆமைகளே.

இத்தகைப பகை ஆமைகள் எவரையும் பகைபாமை என்ற ஆழ மான உள்ளத்திர்குதான் வாழுர்,

— இ. ஆ. பெ. வீசுவராதம்

உதவி மாவட்ட சாரண (குருளேயர்) ஆணேயாளர்

யாழ்ப்பாணக்கல்லூரி ஆகிரி யர் தெரு டப்ளியூ என் தேவ கடாட்சம் யாழ்ப்பாண மாவட் டத்துக்கு உதவி மாவட்ட சாரண (குரு போயர்) ஆணேயாளராக இலங்கைச் சாரணச் சிறுவர் துவையை அதுவங்கத்தால் ரிப மணம் பெற்றன்னார். இவர் யாழ்ப்பாணக் கல்லூரியீல் தொடர்க்கு இருபது வருடக்கள் குருளே ஆசிரியரசாவும்(ஆகோ) யாழ் - மாவட்ட குருள் ஆசிரிய ராகக் கடக்த பத்து வருடுக்கரும் சேவை புரிந்தன்னார். சமீபத்தில் இவங்கைப் பிரதம தேசாதிபதியிடயிருந்த சேவையின் டொருட்டு சற்சேவைச் சான் றிதழ் பெற்றுள்ளனர்.

டிப்ளோமா பயிற்சிக்கு விண்ணப்பங்கள்

பெஸ்கியாக் கழகத்தி குறைல் கடாககப்படும் டிப்ளோமா பகிற் சிக்கு ஆசிரியர்களிடமிருந்த விண ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் -68 இல் ஐந்த வருடக்கிற்குக் குறையாத சேவை புரிக்தவர்க ளாக இருத்தல் வேண்டும்

இவ்வருடமும் அரசாக்க ஆசிரிமர்களுக்கு 75 இடமும் பீரத்தியேக பாடசாக் ஆசிரியர் களுக்கு 5 இடமும் ஒதுக்கப்பட் டுள்ளதாக அறிபப்படுக்கூறது.

அர்ச் அந்தோனியார் கல்லூரி அரசினரிடம் ஒப்படைக்கப்பட்ட து

வத்தன் பிலுள்ள அர்ச். அந் தோனியார் கல்லூரி செல்ற மாத இறு இயில் அரசாங்கத்திடம், ஒப் படைக்கப்பட்டது. கல்லூரியை கடாததுவதற்கு சிதி பற்றுமலி ருக்கமையாலேயே கல்லூரி சிர் ருத்தமையானைய கூறுள் ஏர் யாடுகள் இக்கடவடிக்கையை மேறகொண்டனர், கத்தோலிக்க திருச்சபையார் மேலும் சில கல் லூரிகண்ப் பொதுப்பேற்கமாறு அரசினரைப்பணித்த தாகவும், கல் விதேலாகா தமது இதிரிக்கையை தற் பொழுது சிடுகேடாக இறப்பதாக வும், நிக்கைமை திருக்திவர் அவை களேயும், ஏறபிதன வாக்களிக்க கப்பகமான வட்டாற களில்ருக்து அறிபப்படுகின்றது.

தரித்துவக் கல்லூரிக்குப் புதிய அதிபர்

கண்டிக் கிரிக்காவக் கல்லாரி கண்டிக் திரித்தவக் கடிஆரி மின் காவணுக் விளங்கிய இரு, சி, தே, ஓல்வ அவர்கள் செப் டெம்பர் மாத இறுநியில் ஒப்வு பெறுகின்றுர் சிமத் + அரு சகையின் முன்னேனிப் பிரசங்க சனில் அருவரான கிரு, அமனுக் களில் ஒருவரான திரு, வயனவ பெர்ஞன்டோ புகிப அதிபராக கியமனம் பெறுவார் திரு. லயனல் பெர்ஞன்டோ, முன்னர் சிறைச் சாலே அதிபராகப் பணிபுரித்தவர். தற்பொழுது "அசேசரியேட்ட மோட்டார் வேட்ஸ்" என்ற ஸ்தோபனத்தின் முதல்வராக

ஒருவன் தனக்குத்தானே ஊறு நது கோள்ள முயராததுபோல், செய்து கொள்ள முயாரத்துபோ ஒரு நாட்டார் நமமுடன் பிறந் மற்றவர்க்கும் ஊறு செய்யக் கண் குரங் கருதாது வாழ்வது நல்லது,

பகையிரத சேவை

மூன்று வநடங்களுக்கு மூன் ஏற்பட்ட டிவெள்ளப்பநுத்து காரணமாகத் தடைப்பட்ட பாம் றக்கும் தனுஷ்கோடிக்கு உயிலான புரைந்தேகவையை பணக்கம் மீண்டும் ஏற்படுக்குவகற்கான ஆரீவாசண்கள் மேற்கொள்

இலங்கையிலி நக்க இந்தியா இலங்கையிலிந்த இந்தபா இருப்புவோருக்காக 18 இலட்சம் குபா செலவீல் 438 விறகள் கட் டப்படவிருக்கிற்றன. முக்கர் 845000 ரூபா சேலவீல் 571 வீற கன் கட்டப்பட்டுள்ளன: புனர் வாழ்வுத் திட்ட பூனியன் உதவி மந்தர் தனுஷ்கோடி, இராமேன் காம் அதியு இடந்தியப் பார்வை மக்கரி சனுஷ்கோடி, இராமேஸ் வரம் ஆகிய இடங்களேப் பார்வை

கடன் தீர்க்கக் கண் விற்பின

மெச்சிக்கோ நகரில் ஏனேன் ரோ கவாரே என்ற முன்னுள் வர்த்தகர் ஒருவர் தனது க களேத் தேர்ப்பதற்பகத் தல வர்த்தகர் டைய சண்களில் ஒன்றைப் பிற குக்குப் பொருத்தும்படியாக 7000 பவண் விடையிப் பக்கிரிகைக படின் விடுகைற்ப பதுராகை எஸ் விளமாரம் செட்டிரைக்கின் ஒர். ஆவ்வாறே ஒருபெண்னும் கடனிறுக்க வகையில்லாத தன் த மகனின் கடின் ஒதுக்குவதற்கா கத் தன்னுடைய கணகளில் ஒன்றையும் 7,000 படின் விடும தன்பேரிக்கின் செய்திருக்கின் கூறப் பிரசித்தன் செய்திருக்கின் तु वंग

கலிபோர்னிய வில் பயிலும் சீனித் தொழிற்சால் கிர்வாகி

வாரியப் பொள்கையச் சேர்க் வரான இந. பி எம். பி பச தை பி எம். பி பச கையக்க சாக்த பாபராவலிறுக்கும் கலிபோர்னியா பல்கிலக் உழகக் இல் சி கலிபோர்னியா பல்கலேக் மழுகத் தெல் கவின தொழில் நுட்ப முறை கண்க் கடந்த ஒரு வருடமாகப் பயின்று வருஜிழூர். கந்தனாயிலி ருக்கும் சினித் தொழிற்சாவேபின ரிர்வாகியான இவர் தல் னுடைய பயிற்சிகள் முடித்தக்கொண்டு தொழிற்சாகூக்குத் திரும்பியதும் தோன கற்ற புதிய முறைகளேப் புதக்தவார் என்று எதி-பார்க்க லாம். இரசாயனப் பொறிபிடலில் பெயிற்சி பெறும் திர. பசகாயக்கா புல்பிரைட் உபகாரச் சப்பனம் பெற்றா எம். ஏ. படடப்படிப்பை தொடக்கியிருக்கிருர் 1969 ஆம் அன்டு ஜுன் பாதம் இவர் ஆண்டு ஜுன் பாதம் இவர் டைய பயிற்சி முடிவடையோது. ் நான் இலக்கையில் செய்யும் கொழிலுச்கு இன்று என்பேற்று வரும் பயிற்சி மிசுவும் பொருத்த மானது. இக்ககைய பயிற்கி பெருமல் இத்தொழிக்க் செவ் வனே செய்ய முடியாதிருந்கும்'' என்று அவர் கூறுகிருர்.

எவரையும் வையாதே; வைவது பண்பன்று, பிறன தமழன பணபன்று, பற்னர் வையித் தடன் முன்னேறும் வழிச்வடைறு எண் ஞநே; எவன் முன்னேற்கு முடியாது என் வைபவன் முன்னேற் முடியாது என் பதை நட்பு, தவறு என்றுகணடால் தீமையற்ற சோற்ரளால் அச்சமற்

- a. s. A.

präs

பிர்நில் ஏதாவது கோளா று ஏற்பட்டால் வைத்தியர் நடிக் கைப் பர்சோதிக்கிருர். வயிற் றில் உள்ள கோளாறு என்ன என சாக்கு வெளிப்படுக்தம். காக் கல் புள்ளி விழுர்நிருந்தால் அசிர ணம் என்பது தெளிவு. படை சேர்க்திருந்தால் சுவவேயதிகம்; கோடுகோடாயிருந்தால் மலச் சிக் கோடுகோடாயிருந்தால் மலு சிக் கல்; பழுப்பு சிறமான பொருக் குகன் இருக்குல் குடலில் ஏதோ அழுதிய பொருள் தடை செய்து கொண்டிருக்கிறது என வைததி யர் சண்டு கொள்வர், காக்கின் நுனியும் ஓரமுஞ் சிவங்கிருந்தால் குடலில் வீக்கம் ஏற்டட்டிருக்கிற தென்றும், சாக்கைக்கேடும்போதே தாகாற்றம் வீசுமானுல் குடவில் விஷம் கலக்திருக்கிற தென்றும்

சரித்திர மேதை எஸ். வி. பாலரிங்கம் கடந்த 21 - 6 - 68 வெள்ளிக் பெறமை மாரடைப் பிலுல் காலமானூர். சர்விக்கு உண்டைகள்பும், காரணிகள்பும் ஆசர்ய்க்கு எதற்கும் தந்தவரித யூல் விளக்கம் தந்துகொண்டிருந்த பேராசிரியர் கட்டிக்கு எந்த விளக்க மும் தராமல் மறைந்துவிட்டார். இவரிக் மறைவது துகிட்டார். இவரின் மறைந்து அரந்ப்பாண்க் இவரின் மறைந்து அரந்ப்பாண்க் கல்லூரின்குப் பெரு கஷ்டம்; இதி ன்லு சமுதாயத்திற்கு பேரிழப்பு; பறைபமாணவர்களுக்குப் பேரிழ. கடந்த 20 ஆம் திகதி வீயா மக்கிய கூடி டெந்த 20 ஆம் இத்தி விப முக்கிழமை இரவு வடை இன்பமாகப் பேரி மகிழ்ந்திருந் பாலர" மறுகாள் வெள்ளி பாலா'' மறுகான் வென்னிக் கிறமை காவே கம்மையெல்லாம் ஆன்பக்கில் ஆழ்க்கிவீடப் போதி ருர் என்று யார்தான் என் en son p

யாழ்ப்பாணக் கல்லூரியிலே

கற்ற கவேப்

#IBIL

காலத்தில்

சமீப காவத்தின் கற்ற கண்ப் பகு பி மாணவர்களுக்குப் பள்ளிப் பகு வம் என்றவுடனே பாவாவின் எண்ணக்தான் உடுக்கும். இவங் கை பெய்க்குறும் உள்ள யாழ்ப் பாணக் கல்லூரிப் பழைபை மாண வர்கள் கூடும்பொழுதெல்லாம் போரசகன் பாவரவைப் பறறிக் சிறிது சோமாவது உரையாடா மற் செல்லமாட்டார்கள். இரு. பாலசில்கம் அரோப்பிய வரவாக் பாலசிங்கம் ஐரோப்பே வரலாற் றை ஐபக்கிர்பறக்கற்றவர். இவங் கைவரவாற்றின் மூலே முடுக்கு வோ பெல்லாம் சீர்தாக்கிப் பார்த்தவர். வரலாற்றுடன் சங்கமமாகிவிட்ட பேராசிகியர் கடமாடும் கண்க் களஞ்சியமாகத் திகழ்ந்தார். பல் கணேக்கழகப் ப கண்க் கழகப் புதமுகவதப்பிற்குச் சரித்திரம் போதிக்கும்பொழு த மாணவர்கள் அவரின் சாவன் மாணவர்கள் ஆந்த்த சரித்திரப் புலமையையும் கண்டு ஆனக்கித் மையையும், ஆழ்ந்த சரித்திரப் புலமையையுவ் கண்டு ஆனர்நித் தனர். பேராசிரியரின் வாயி விருந்து வரும் ஓவ்வொரு வசன மும் கருத்தாழ முடையதாக விளங்குற்று. அயரின் சரித்திர விரிவுரைகளில் ஐரோப்ப்ய வர வாற்றை விர்ணயித்த சரித்தர புரவுர்கள் தக்குபமாக எடுத் தக்காட்டப்படுவராகள் பிலும், பாமஸ்டனும், பிஸ்மார்க்கும், மெற்றேனிக்கும் கமது வகுப்பறை பெற்றாள்க்கும் மேறு வருப்பது போன்ற பிரேமை ஏற்படும். "மத்திய மிருக்குப் பிரச்சகின் ""குழிபியற் புரட்சி" "பேர்லின் மகரசாடு" போன்ற நாணுக்கமான வீஷயம் கள்வபற்ற உரை கேழ்த்தும் கணப்பற்ற உரை கூழக்கும் பொழுத் திரு. பால சிங்கம் உணர்ச்சிவசமாகி வீடுவர். மாண வர்களுக்கு அவரின் அரிப ஆவ் கில நடை பேரின்பத்தை அளிக் கும். கெப்போவியணப் பற்றிப் பேசுகையில் "I kicked the Holy Reman Empire into the North Sei" என்ற மேற்கோள் ஆவே சத்துடன எடுக்குரைப்பார். looking foreward I am litty years of peace" என்று கூறிய பிரிட்டிஷ் பிரதமர் பிற் றின மனேறிவேபை அழகாக வினக்குவார். மேற்கோள்களிற் பாலா விற்கு எப்பொழுதுமே அலாகி பிரியம். சரிக்கிர புருஷர் வார்த கள் உறிய எத்தன்போ வார்த தைகள் மனனம் செய்து வைத் திருந்தார். அது அவரின் *மா*

பெரும் செல்வமாக விளவ்பிற்று. வால்போல், றசச், கன்னில், காசல்றே போன்றவர்கள் கூறில காசல்றே போக் வார்க்கைக‱ப் வார்க்கைகள் பேராசிரியர் மேற்கோள் காட்டும்பொழுது, ஏது இர்கப் பிரதமர்களெல்லாம் கமது பாலாசா கமது பாலாவுடன் படிக்கார்க களோ? என்ற மாணவர்கள் அதிசயப்பு இவர்.

பாவிவ்கம் அடைகை இகழ்த்த கிறைக்க ஆசியதை வும் பண்பும் புரிக்தார். ஊக்கத்தடன் கற்தம் மாணவர்களே மிகவும் விரும்? இர். அவர்களின் குறைகளேயும், கஷ்டங்களேயும் கன்கு அறி இருக்கார். சாதரியமான மாண வன் ஒருவன் பரிட்சையில் க சரித்திரக் கடனாகத் தொழ்க்த பாவரில்கம் அப்பும் பண்பும் ருக் ஒருவன் பரீட்சையில் நண் மனம் வருதாவிட்டால் பாவர கிர்தைபெல்லாம், முயற்நியெல் லாம் மாணவர்மித இருக்கும் போழுத மாணவர் சரல் குறைந் தாவ் வேதனேயடையாத இருக்க முடியுமா? அவர் நடக்க முடியுமா? அவர் டேத்தம் கட்டுரை வகுப்புக்கள் மிக சுவாரஸ்ய மானவை, மாணவர் ஒருவர் எழுதிய கட்டுரையை வாசிக்கச் சொல்லுவார். அகில் கருக்கப் பிழைகளும், அமைப்புப் கானப்பட்ட மைம்களும் அவருக்குப் பெரிய வக்குவீடும். தமது திக்கு வாயாவ் மாணவரின் கட்டுரையைத்தாக்கு தரக்கென்று தாக்குவார். சில

S. Qsulpsair B. A. (Cay.) கல்வித்துறை இன்றைகப் பங்கவேக் சமதம்

மாணவர்கள் அவமானக் மாட்டாது மறைவாகக் கண்கள் மாட்டா இ படைந்துள்ள கணைகளாத தடைத்துக் கொள்வ நா மூண்டு. ஆனுல் மானவர்கள்பி ஓ உண் மையான அன்புகொண்ட பாலா இறுதியில் கடந்தையின் ஒரிந அம்சங்கள்ச் சொல்லி முதிகில் அம்சங்களேச் சொல்ல தட்டிக் கொடுப்பார். அமாகைக்கூட்டிக் கொடுப்பர். அடுத்த முறை பாலரிங்கம் போற்றத் தத்ததாகக் கட்டுரை வேண்டும் என்ற தீர்மானத் துவர். பேராரிரிவர் அளித்த அரிய ஊக்கத்தினுல் எத்தளே போ மாணவர் இலங்கைப் பலக்கூக் கழுதத்தில் கறகும் பேரிய வாய்ப் பிண்ப் பெற்றுர்கள் சித்திரத் துறைபில் மாழ்ப்பாணக்கல்லூரி மாணவர்களுத்த என்றுமே ரேந் துவந்பன் சாழ்ப்பாணக் கல்லூரி மாணவர்களுக்கு என்றுமே நிரக் தரமான பெயருண்டு. அதற்குக் காரணம் கல்லூரிபில் அவர்கள் பெற்றுக்கொள்ளும் பலம் வாய்க்க அடித்தளர்தான், இன்று இலக் கைப் பல்கவேக்கழுகத்தில் சரித்திர தறையை அலங்கரிக்கும் விரிவுரை யாளர் பலர் யாழ்ப்பாணக்கல் லூ பழைய மாணவர்களாய் இருப்பத கண்கூடு. வீர்வுரை யாளர்கள் அரசரத்தினம், கண பதிப்பீள்கள் இந்தரபாலா,பத்ம நாதன். செற்றப்பலம் போன்றே நேல்லாம் பாலா அளித்த அறிவுச் செல்வத்தினுல் வளர்க்குவர்கள் பல்களேக் சழகத்தில் மடுமன்றி மக்கிப வற்கி. இரா ணு யம், போலிஸ்பகு தி, பரிபாவன சேவை போன ற தறைகளி வெல்லாம் திரு- பாலிரிவ்கத்தின் அன்பு

மாணவர்கள் பெருஞ் சிறப்புடன் அவி வித்த இவிகள் மிற்க இவர்கள் கூறது வருவின்றனர். இவர்கள் கூறது இன்றையர். சிறுக்குப் பாலாதான் காரண கென்று மனதாரக் கூறவின்ற னர். இரு. பாலரிவ்கம் மணை கற்குச் சில காட்க்கம் மணை னர். இரு பாலில்கம் பறைவ கற்தர் சின் கட்டிகளுக்கு மூன் டே T. B. இவ் உயர்பதவ் வடுக் கும் ஒரு பட்டதாரியைச் சக்டுக்கு உரையாடினேன். நமது சம்பா குட்ண சிற சேரக்டுக் பின் பாழ்ப்பானக்கல்லூர் சட்டதைக் குச் சென்றது. சாம் இரு, பாவ சிக்கதைக் காணும் பொழுத அவருடைய பேயிய கடன்கார் போர்கிறர் உடத்தி என்றுவோம். போர்கியர் அனித்த கூறி பேராசிசியர் அளித்த ஆ வைக்கொண்டு வாழ்பவர் ரோம்

சரித்திரத்தைச் சிறிதளவுகற்ற டிடனே கடவுள் இல்லேச்புக்கு கூறும் இன்றைப் உவடுவே 'சரீத்திரத்திற்கோர் பாணிங்கம்' 'சித்திரத்திற்கோர் பாணிங்கம்' எனப் பெயர்டுத்த பேராரிரியர் ஆழ்த் பக்சியும், தெனித்த வேத ஆழ்த் பக்சியும், தெனித்த வேத ஆழ்த் பக்சியும் காட்களில் தார். பாட்சாற்ற காட்களில் காற் ஆராத்தையில் இவர் உரை கேழ்த்தபடிபொழுத் அவரின் விகவாசமும், அரைக்க முடியாத கடிபீக்கையும் கேளிவாகும். ஒரு முறை சில சன்பானம்களுக்காக்க கெறின்தவ சம்பத்தைச் சேர்க்க திறும் பாணவன் பிக்காச் செர்வ்த சம்பத்தை எள்ளிக்கையாடிகுத் சம்பத்தை என்னிக்கையாடினுள் இச்சசம்த் பேராசிரிபருக்கு எப் டியது. பேராசிரியர் மாணவுக் தேர். திற்கு அரிய உபதேசம் செய் அழைத்து அரிய உபதேசம் செய் தார். திறின்தவ சமயத்தை நீ தார். இறின் செய் தா. 'கறினதவ சமயத்தை கம்பாதிருக்கலம்; ஆனுல் செ கன்றின்ப மறவாதே' எவ் கூற்னர். பேராசிகீடர் எவ்வ हा की म பிலும் ஒரு பூரண மனிதனூகவே விளங்கினூர்.

பேராசிரியர் யாழ்ப்பாணக் கல்லூரிக்கு உப அதிபராகவும், பின்னர் அதிபராகவும் உயர்த்தப் பட்டமை அவருடைய மாணவர் களுக்கப் பேருவகை அளித்தது. களுக்குப் பெருவகை அளித்தது. அன்பும் பண்பும், கடின் உறைப் பும் கோண்ட கமது பாலசிக்கம் அதிபரானத் கல்லூரியீன் பெர்ய பாக்கியர் என்று எண்ணினும், பேரலசிரியர் பலாலம் பதவியி லிருந்த பாழ்ப்பாணக் கல்லூர வயச் சிறப்பிப்பார் என்று எதிர என்ற எதிர் பரத்தேகாம். சென்னெய் நொண்டு வருசையில் தாறி உடைந்த கதைபாய் முடிந்த விட்டதே.

எதற்கும் சரித்தேர சோக்கில் வினக்கம் தகும் பேராசிரியர் அவர்களே உங்கள் மரணத்திற்கு என்ன வினக்கம் தரப்போகிறீர் கன்? '' என்வேண் முடிக்குவிட் டது; ஆனபடியாற் போகிறேன்" என்ற சொல்வீர்களா? அந்த விளக்கத்தை காம்ஏற்றுக்கொள்ள முடியாத. ஆனுல் விளக்க முடியாது, **கமத்தம்**

இச்சரித்தேர மேதையை மேக் ஞச்சாத்தர மைத்தையை மேக கருளியமைக்காகத் திருவரு**ன்**ப் போற்றுவதன்றி காம் என்ன செய்ய முடியும்.

அவரின் பிரிவுத் துபராவ் ஆற்சிருணுக் தயநுறம் அதவை மண்ணியாருக்குத் தெய்வ சமாதா னம் பேடுவதாக.

நாடு ிறக்க, மொழி வனா, மக் கள் நல் வாழ்வுவாழ், எழுத்திலும் சோல்லாலும் எப்போதும் தொண்டு சேம், அத்தோண்டு மிகு விலாவில் செயற்படவேண்டுமாளுல், வெல்லுஞ் சோல்லே வேண்டிய வடையில் பயன

— வ. ஆ, பெ. விசுவராதம் சொல்லுக சொல்லேப் பிதிதோர்கொல் அச்சொல்லே வெல்றுஞ்சோ வீனமை பநிக்து.

வானக்கு வில்லின் வண்ணங்கள போன்ற எண்ணங்கள்

தோன்ற வேண்டும் அன்பில் வாழ்க்று, இன்பத்

தில் ஆழ்க்து, அடிலெகதை இனறு ஆன்பவன் கட்டுறவாளன்! அவனியெங்கும் பல்கீப் பெரு கிப் புகழ்மணக்க வாழும் கூட் டுறவாளர் களுக்கான தினம் — கூட்டுறவுத் தினம் — பல

அவர்களால் கொண் are in secretar பெள்பி இதியில் இரியில் இரியில

முதல் காள் புதமைப்பொலிவு பொங்கக்கோலாகலமாகக்கொண் டாடப் படுகிறது.

கவ் சுழாவின் பெருமை மிகு சிறப்பினேயும், பேசொதிற் சோலத் தையும் அன்று எம்கண்டு களித்

கட்டுறவுத்தினம் வெகு விம ரிசையாகக் கூட்டுறவுக் தாகத்தை டன் கொண்டாடப் பட்டது.

கட்டுறவுக் தாபனங்களின் கட்டிடங்கள் தீபாலங் காரம் பெற்ற ஓனி வெள்ளத்தில் மிதந்தன. கட்டுறவின் தத்த வங்கள் நொமங்கள் தோறும் மூக் முடுக்குகளிலேல்லாம் பண ணுக ஒலித்தன ; பேச்சாக முழங்

வான வில்வின் வண்ணஞ் சேர் கூட்டுறவுக் கொடிகள் பட டொளி வீசிப் பறக்கன. எ கும் அள்பின் ஒளி; அறிவின் ஒளி; தீபங்களின் ஒளி | இக்க ஒளிகள் ஒவ்வொருவரின்ற அகத்திலும் பேரோளியை ஏற்றட்டும்; இக்க ஐகத்தின்பே ஒளிமைமாகக் காட் Li Que.

வானகத்து வில்லின் வண் கண் சீங்கள் கண்டிருப்பி வான்கத்து வக்கால் வண் ணங்கின் கீங்கள் கண்டிரப்பீர் கள், வரனங்கை தன்முகத்திற்கு வண்ணக்கலவைக் குழம்புகளால் ஓப்பண் செப்து காட்ரி தருகிமுன்

Mancamia Liafas ஒப்படைந்தல்பேண்டும், மனந்திரும் ப்ப் பழைப்பாவக்கள் நின்த்து நின் ந்து, உரும் உரும், வருந்தி வருந்தி, முறையிடன் வேண்டும்; அழுதல் வேண்டும், அவ்வழுகையின் உண் மை ஆண்டவன் அருள் எழுப்பும்.

- 8. 0

என்ற கவிஞர்கள் பொழிவர். கங்குர்க என ற கயஞாகன கவிமார் பொழிவர். கவ்வஞர்கள் பெய்ய மறந்த சநிக்கலாம்! இத்தவையு அழகு மவிற்நிலையும் மன எழுச் சியையும் ஊட்டும் வண் லைக்கள் கட்டுறவுக் கொடி ணங்கள் கட்டுறவுக் பொடி யில் கட்டுறவுக் கத்தவங்கள் விளக்கிக்கண்ணுக்கும், கருத்துக் கும் இனிய விருந்த படைத்தி மின்னின். அந்த வண்ணங் கள் போன்ற எண்ணங்கள் கீட் டுறவாளர் இதபங்களில் தொன்ற வேண்டும் என்ற கட்டுறவுக் தினத்தில் காற்றிவறி விண்ணிக் துடிக்கும் கூட்டுறவுக்கொடிகள் போல எமது இதயங்களும் துடி बिका करा ।

இன்ஞர்களாகிய நீங்கள்; 'நாய் வேண்டும்' என்னும் உறுத் கோச் விக்காணும் தமிழ்ப் பல்கவேக் கழ கத்தைத் தமிழ்நாடு நாண்பே பேற்கி

1968 ஆம் ஆண்டு யூலே மீ 5 ஆம் நாள்

அத்தியட்சுதீன சங்க ஓய்வு நாள்

மேது அத்தியட்சாதினம் உருவாகி ஆண்டுகள் 21 ஆதின்றன. தெ.இ சபையின் மறு அத்தியட்சாதினங்களு டன் ஓப்பிடப்பட்டால் அவற் டன் ஓப்படப்பட்ட றீன் ஒரு சேகரத்தளவு அல் லது அதிலுஞ் சிறிதாய்க் காணப்பட்டாலும், மறு அத் செயுசாதீனங்கள் செய்து க்கூயில், கடமைகள பண நடையல், கடமைகளில், கீறுவனங்களில், ஊழியத்தில் ஓர் அத்தியட்சா தீனமாய் இயங்கும் ஆற்றல் இதன் அங்கங்களின் ஒத்துறைப்பும் அங்கங்களின் ஒத்துழைப்பும் மூயற்சியும் அளித்து வருகின் நன் 21 ஆண்டுகளாக இயங் கவும் வளரவும் உதவிய கட வுள் கிருபை கீனேவு கூருதற் பாலகே

இலங்கையில்-ஏன் உல திலேயே-சபை ஒருமைப்பாட் டெண்ணம் வலுவடையக் காரணமாயதும் முன்னேடி யான மா திர்யுமான தும் தெ. இ. சபை. அதன் அங்கமாய் மது அத்தியட்சாதீனமும் பேருமைப்பட வேண்டியகே. விரை எவில் இலங்கையில் விரை வில் இலங்கையில் விரை வில் இலங்கையில் சபை ஒன்றுபடவும், கமது அத்தியட்சாதீனம் அதின் பாகமாகவும் எதிர்பார்க்கப் பாகமாகவும் எதாபார்க்கப் படுத்தது. அத்த ஒருமைப் பாட்டுக்கு என்கு ஆயத்தப் படுத்தப்பட்டவர்கள் காம் என்பதிலும் பேருமையடையலாம். இலங்கைத் திருச்சையின் வடமண்டில் முதல் அத்திய சாத அத்திய சாத அத்திய சாத அத்திய சாத அத்திய சாத அத்திய அத்தியட்சராக மேது அத்தி அத்தயட்சராக ஸ்து அத்த யட்சர் இருக்கும் பேறு கிடைப்பின் அதுவும் பெரு மை யாகலாம். (ஆனுல் அப் படி ஆகுமென்பத் ஐயப் பாடே. 1970 இல் அவர் இன்ப்பாறுமுன் இல திருச்சபை உருவர மேன ளப்பாறுமுன் இலங்கைத் நச்சபை உருவாக விடு வன எதிர் பார் ப் பதற் Bai & .)

நமது அத்தியட்சாதீனம் சாதித்ததென்ன ? சபை ஒழுங்கும் கட்டுப்பாடு மானது. தனித்தனி வீருப் பங்களின்படி நடக்க இட மனியாதது. தொழுகையில் அவனவன் சுயாதீன்னுமி அவனவன் சுபாதனனி தும் சபை வாழ்வில் அவன் சபை ஒழுங்குக்குக் கட்டுப் பட்டவனே சபை அன் பட்டவனே சபை ஆளுகைச் சபையாக இருந்து ஒவ்வொரு ஊரிலுள்ள சபைகளும் தத் தம் எண்ணப்படி இயங்கி, ஒவ்வொரு அங்கத்தவனும் தான் விரும்பியவாறு, வரும் பிய அனவக்குக் உயயாகு தான வரும்பயவாறு, வடும் பிய அளவுக்குச் சபையானுக இருக்கு வந்த நில்யிலிருகது ஒழுங்கும் கட்டுக் கோப்பு மான சபையாக மாற வழி பிறக்தது. வழக்கத்துக்கும்

யூல் மாசம்? ஆம் நாள் பழக்கத்துக்கும் மாருன அத்தியட்சா தேனினும்— இன்னும் சில தீன சங்க ஓய்வுநாளாக ஆச ரிடத்து இந்த கில பூரண ரிக்கப்பட இருக்கிறது- வரு மடையா விட்டா தும்— டக்தோறும் ஓர் ஓய்வுநாளோ திற்ஸ்துவைத் தூல் வராகக் நமது அத்தியட்சாதீனத்தை கொண்டு மேய்ப்பன் ஒரு தீலேத்துச் செபிக்க ஒதுக்கி வைப்பது தகுதி. தேவையு வரசுத்துக்குக் கீ முடங்கி மாகும் அரு சபையாக வாசத்துக்குக் க இயங்கும் ஒரு வ வளர்க்கு வக்தது.

வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு கிர்வாகங்களில் இயங்கிவர்க் சபை வேலிகள் இபங்கள் இது தகிகைப்பின் எல்லாம் ஒரு தகிகைப்பின் கீழிபங்கும் வெவ்வே அ பாகங்களாயின். மத்திய கரு ஆவம் உருவாக வெவ்வேறு வேல்கள் ஒன்றுபிணேய வழி வேலாகன நன்மூடாண்டு வழி பிறந்தது. யாவும் நுருத்தினைம் யின் இந்த் இட்டமிட்டியங்கு வேனவாயின், திறமையும் பயனு முடையன் வாயின்.

தொழுகை முறைகளும் ஊழியரின் அறிவு வளர்ச்சி யும் கவனம் பெற்று ஆவன செய்யப்படலாயின், சுவீசே ஷம். ஊழியம், பக்திவாழ்வு. டிய, ஊழையா, பகதவாழவு, பெருமளவில் வளர்க்துள் என. இத்தணக்குங் காரண ராகிய கடவுளுக்கே துதியுங் கனமும் மகிமையும் உரியன

நம்மிடங் குறைவுகளுமு ண்டு. சுயாதீனராய் இயங்கி வந்த நாம் ஒரு மேய்ப்பனின் கீழடங்கி நடப்பது சிரமமே. நாளடைவில் தான் நிஃமையை சீராக வேண்டும். அத்தியட் சா தீன அங்கங்கள் நாம்என்ற கிலேமை சாதீன அங்கங்கள் நாம்னன்ற உணர்வுகுன்றி தனித்தனியே கிறுவனங்களேயும் பீர்வாகி களேயும் பழித் துரைக்கு ம் பழக்கமும், பீரிக்து கிறகும் இயல்பும் முற்றுக கீங்கி விட் டனவேனச் சொல்லமுடியா. ஆங்காங்கு சொல்லமுடியா. ஆங்காங்கு சோல்லேறிகள் கேட்கத்தான் செய்கின்றன. அத்தியட்சாதீன கிறுவனங்கள் ஆதரிக்க கிர்வாகிகள் கடப்பீன் கிற்பதுங்கண்கூடு. கம் து அத்தியட்சாதீனம் கடப்பள் சூப்பூன்னனை ஆக்க கமது அத்தியட்சாதினம் ஏன்ற உணர்வும், அதன் குறைவும் மேறவும் கமதே யென்ற எண்ணமும், காம் புறம்பானவ ரல்ல வேன்ற கினே வும் வளர வேண்டிய தேவையுண்டு. இவை பிறக் கும் போதே ஒத்துழைப்பும் துவர்ச்சியும் காணப்படும், அந்த கில ஏற்பட நாம் ஆண்டவனருளுக் பிரக்க வேண்டியவர்கள்.

கா**ம்** ஓவ்வொருவரும் அத்தியட்சாதின் வளர்ச்சிக் அத்தியட்சாதன் வனாச்சிக் காக் கம்மா லாணதையேல் லாம் செய்ய ஏவுகல் பேற வும், நுருவரை தருவர் தாங்க வும், பிரிவதின்றிக் கண்டித் துப் புத்திசோல்லி ஒன்று பட் டுழைக்கவும் வேண்டிக் ஓய்வுகாள் உதவ வேண்டும்.

இம்மட்டும் கூட இருந்த வரின் குண்ண வரின் குன்றுத் கரம் கூட இருந்து வழிநடத்த மன்றுடு வோம். குறை நீங்கிக் குணம் பெருகி, அவர் நாமம் மகி மைப்பட, ஆதினம்கருவியாக அவர் அருன் நாடுவோம்.

தேசிய ஒற்றுமைக்கு இலங்கையில் வழியுண்டா?

இலங்கை உருப்பட இன ஒற்றுமை வேண்டும்; வகுப்பு வாதிமே, இன வெறுப்போ கீக்படட்கேண்டுமெனப் பனவா எப் பேசப்படுகிறது. இந்த இன ஒற்றமை, வகுப்புவாதம் எனப கீன் போருள்தான் புரியாது போதுமக்கள் இடர்ப்படுகின்ற

காடெக்கும் தனிச்சிக்கனமே ஆட்சிமைழ்யாதி, மற மேசழி கன் காவப்போக்கில் தேய்க்ற ஒழிக்குடோக இடமனித்த, சின் கன மக்கி இக்காட்டில் ஆருக் குடிகளாக, ஏக்குப்பார் ஆருக் மும் மக்களாகி யாமும் கீக்க்கு இடமனிப்பத இன ஒற்றமையார் யாவரும் ஒர்களமாக மாறும் கீக்க ஏற்படக் செய்யப்பும் முயற்கி கணித் — இக்கை, குற்சிகளில் — யாவரும் ஒன்றபட்டு உறைந்த

இன ஒற்று பதா என்ற முன்வருவதுதான் இயம் ஒருபால்.

மறுபக்கமாக இக்காட்டு இனத் தவர் யாவரும் சுதக்தரமாய் வாழ, யாவரதும் மொழியும் தவர் பாவரும் சுதக்தரமாய் வாழ, யாவரதும் மொழியும் பண்பாடும் ஏற்ற இடமளிக்கப் பட்டு, யாவரும் இக்காட்டில் சம்வாய்ப்புடையவராய் வாழவழி செய்வது இன ஒற்றுமைக்கு உதவியானதா? ஆண்டான் அடிவமிலும் 2 உதவியானதார் ஆண்டான் அடிமைபென்றில்லாத யாவரும் இக்காட்டு மக்கள் — இல்லூ, மன் னர் — என்ற சீனேவில் வாழவும்; வாடுக்குற் அணிவில் வாழுவும்; வாழவீட்கும் வகை செய்வதால் இன் தற்றுமை யுண்டாருமா? பல்வேறினங்கள் தத்தம் சுய உரிமைகளுக்குப் பங்கமேற்ப டாத தன்றித்த வரழ்வதுதான் இன் ஒற்றுமையா? இப்படியான ஐயம் மறுபால்,

வென்றையுமாறு அண்மைக்கால கீகழ்ச்சிகள் வகை செய்கின்றன. தமிழ் அரசாங்க ஊழியர் விஷயத் இல் காம் அரசாங்கத்தையோ பீர தமரையோ குற்றப்படுத்த மூடி யாது. காட்டின் சட்டம் அப்படி மக்கப்பட்டா விற்று-

அமைக்கப்பட்டா மீற்று காலக் கெடு கடந்துவீட்ட ஒ. அதன்படி, அதல்கன் வேண் கீக்கப்படில் அல்லது சிறிது தப்வு காட்டி உயர்வேது மின்றி அப்படியே வேண்லில் அமர்த்திப்படலாம், அரசசேவை ஆண்பாளர் தபவு காட்டலாம்.

ஆறைல் தமிழர் மாத்திரம் கிங்களத் தேர்வு பெறவேண்றம் என்ற சட்டத்தான் பேசப்படும் இனதற்றுமை குறித்து இபப்பட வைச்சிறது. கிங்கள உத்தியோ கத்தர் தமிழ்ப்பகு திகளில் கடமை பார்க்கவேண்டிய தேவைபில்ல யார் அவர்கள் அரசகரும் மோழிச் யா: அவாகள் அரச்சிய — கமிழில் கேர்வுபெற — அவசியமில்ஸ்யா? கீயாயமான தமிழுப்போகம் வேறும்பேச்சா அன்றித்தமிழருக்கு குறைய பாசா அறைத்தபேற ஆகு ஏமாற்று ! தமிழறிவற்ற எக்கின சிங்கள் உத்தியாகத்தி வேண் இழப்பர் ! யாரு முண்டா! வேண்யிழக்குக் தமிழர் மனம் கோதித்தபடியே இன ஒற்ற கை மைப் பாராட்டுவரா ! எல்லாமே புதிராகத்தான் இருக்கிறது இவற் றிலிருந்து இன ஒற்றுமைப்பன முல் எாம் முதற் கூறிய வகை என்று

இன்றுஞ் சொல்லப்போனுல் ப் பெரிவார் சிலர் -- இவ னைப் பாபாரா சொலா — த நிறந்த கெல்விமான்கள், ரிகள் — மாவட்டசபைப வரளிகள் வான்கள் — பாய்பட்ட வடக்குக் தால் நாடு பிரியும்; வடக்குக் திழக்கில் வாழும் சின்கன மக்கன் பாதிக்கப்படுவர் என ஒலமிறின் நணர். காடு பிரியுகியன்பதில் பொருளேயில்கேயென்பதும், ஆத சபாரு என்பவண்சையல் பதும், அது அழியல் விதண்டவாத பெக்ப தம் எவரும் அறிவர். ஆகுல் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் உள்ள கிற்களவர் பாகிப்படுவ தைப் பாராட்டும் தேசப்பற் சமான்கள் அப்பற் கேம்கள் தகையை சமானகன மனத்ல ஏனோய பாகங்களிற்றின்ன தபிழ ரின் கீச்ஸ் பற்றிய எண்ணமே இல்லாதிருப்பதைக் காணும் போது, இவர்கள் காட்டைப் போது, இவர்கள் காட்டைப் பிரியாது ஒற்றுமையாய் வாழ விரும்புவதன் பொருள் யாது ? சிக்கள் இனாலனுக்காக ஏண் போர் இசைக்குபோக வேண்டு மேன்பது தான் இன் ஓற்றுமை மேன்பது தான் இன் ஓற்றுமை யோ வென்ற ஐயம் எழுகின்ற

இந்த கிஸ் இருக்கும்வரை இத்த கண் இருக்குப்பல்றா இத்தாட்டில் இன் ஒற்றுமை மீச்சு பெறுமென்பது பகற்கனவாகும். இன் ஒற்றுமை வீரும்பும் அதே கேரத்தில் சிங்கள் மக்கள் சிறிப தொகையினராய் இருக்குபிடங் களிவேல்லாம் பேரும் எனில் களாகலாலாபா புபருமேன வி இ சித்களவதைச் குடிப்பேற்ற வேண் டும் என்றே அபிப்பிராயமும் தெரிவிச்சப்படுத்றது. ஓரினமாச்க, மேறு இனங்கின் அடக்கி ஒடுக்க இதைகைவீடச் சிறந்த வழி வேறு

இராது.
ஆகவே இக்காட்டில் இன
ஒற்றுமை வளருமென்ற கனவு
கனவாகுமென்று கம்ப முடிய வில்கை, எவ்வளவுக்கு ஒரினத்தை ககக்க மூபற்சிச்கப்படுகிறிதேக கூவ்வளவுக்கு அவ்வினம் விழிப் புணர்வு பெருதிராது. எவ்வே ஒருகாள் பெரும்புரலாய், பூகம்ப மாய் அது மாற கேரிடும், இதை இக்காட்டுப் பெரும்பான்மையினம் கிண்கிற்கொண்டு பணிபுரிவத

மாடு பிரியாது. இன ஒற்றுமை வளர்க்கு, இக்காட்டு ஆக்கப்பணி கன் பெருகி, காடு சிறக்குவண்டு பெனில் இக்காட்டுச் சிறபானமை பூன்கின் உரிமைகன் பாதுகாக்கப் பட்டாக வேண்டும். அவர்கள் கலம் பேணப்படாதவரை ஏது இன ஒற்றுமை ?

எவ்வளவுக்குச் சிறுபான்மை பாதுக்கப்படுகிறிகள அவ்வளவுக்கு காடு பிரியும் வாய்ப் பும் பெருகும். பிரியது கன்றல் லவே. சமல்மாரக

தம்றுமை முக்கோய வகைத்தோ பவுலும் இயேசு சிறிஸ்துவின் சுவிசேஷமும்

(Paul and the Gospel of Jesus Christ)

யண. டாக்டர் ஜெய்ஸ் மேதர் போதகரின் ஒரு பிரசங்கத்திலிருந்து எடுக்கப்பட்டது;]

(uppagei)

சென்ற வசரம், பவுதுடைய (3) இயேக கிறிஸ்துவைப் பற்றி, பிரசக்க விஷயம் ஒன்றே ஒன்று, அத இயேக கிறிஸ்து, என்றும், முடிவீல் பவுல் இமேக கிறிஸ்து வைப் பற்றி வற்புறுக்கிய 2 ஆம் சக்கியம், அவர் மனுவைக்கள் சத்தியம், அவர் மனுஷருக்குள் உள்ள பிரிவிக்கக்கை அகற்றி சத்தப்பட்ட அவர் பணுக்கு அகற்றி, உள்ள பிரிவிண்கள் அகற்றி, யாவரையும் ஒரு குடும்பமான்கு நிறவர் என்றும் கவனிக்கோம். இத்த இரண்டாம் சத்தியத்தைப் பற்றி எரம் பார்க்கவேண்டிய சில குறிப்புகள் இன்னும் இருக்கின்

இக்காலத்தில், அற்புதங்கள் டேக்கவில்ஃபிய, இயோசு மிஸ்தா பல அற்புதங்கள் அவரடைய ஊழியகாலத்தில் செய்தா ரே ஊற்பதாதைக்க குசம் திருக்கு என்ற சிவர் கேட்டின்றனர். ஆனுல் மெய்யாக இந்த இருபதாம் நூற்றுண்டில், முன் கடந்த அற் புதங்கள் போல், கிறின்அவின் கவிசேஷம் பெரிய அற்புதங்களே கைக்குக் கொண்டிருக்கிறது. உதா ரணமாக பிறேசில் (Brazil) என்ற காட்டில், சேபோ போயோ (Sao Paulo) என்ற இடத்தில் மெதடின்த சபை ஒரு பெரிய மேதடின்த சபை ஒரு வேதசான்திரக் கல்லூரி கடத்து மேல் சில வேதசான்திரக் கல்லூரி கடத்த கின்றது. இக்க கோட்டில் சில நூற்றுண்டுகனாப்க் கத்தோவிக்க சபைக்கும், மற்றச் சபைகளுக்கு மிடையில், பெரிய பிளப்பும், வீரோதமான செய்கைகளும் இருத்தன. சில மாசங்களின்புற், இருக்கன. சில மாசங்கள்ள முக் எங்கள் வேத சாஸ் ந்ரக் கல்லூரி இருந்தன எங்கள் வேத சர்பை பில் பபிற்கு முடிக்கு செல்லும பில் பபிற்கு முடிக்கு அரங்கேற்ற ஆரச பிவத்தால் அரங்கேற்ற ஆரச மாணகள்ன அரங்கறற ஆரா தன்வும் (Graduation Service) பிறேரில் கத்தோவிக்க சபையின் தவ்வர், ஆட்ச் பிஷப் கென்டர் கமாமு என்பவர் பிரசங்கம் செய்தார். பிறேரிலின் பழைய சர்தறரத்தை அறிந்தவர்கள், இச் சம்பலம் கல்லறையில் காலுகாட்க னாய் மரித்து அடக்கம் செய்யப் பாப்பாத்த அடுகைய குடியாப் பட்டிருந்த வாசாருவின் உயிர்த் தெழுதல் போன்ற அற்புதம்; ஒரு கருத்தில் இது அதிதும் வெஞ பெரிய அறபுதம் என ஒப்புக் கொள்வர். கம்முடையை கோள் வர். கமமு... கோள் வர். கமமு... தேசத்திலிருந்த இன்னெரு உதா கொள்ளத் தெரியும். ரணம்: உங்களுக்குத் தெரியும். இலங் கை பீல் சிங்களவருக்கும் மிழருக்குமிடையிலுள்ள தமிறருக்கு மிடையீலுன்ன பீனப் பின் ஆறம். இற இக்காலத்துக் குரிய தொன்றல்ல. பல நூற் முண்டுகளின் சரித்திரம் இதற்குப் பின்னுல் இருக்கிறது. ஆளுல் இயேக கிறின் தவின் சுவிசேஷம் எம் சபைகளில் உண்டாக்கியீருக் கும் அற்புதச் செய்கையை பாரும் கள், எங்கள் மெதடின்த ச மின் அங்கத்தவரில் தமிழ்க் ஸ்தவர்கள் நூற்றுக்கு 20 லது 22 வீதம் மாத்திரமே, ம யானேர் சிங்களவர், பறங்கியர், வேற தேசங்களேச் சேர்ந்தவர்கள். கிங்களவர் மாத்திரம் 100 க்கு 70 வீதம். ஆதுல் என் அனுபவத் நில் கான் ஒருக்காலும் சிறிதளவா இலும் சாநிலேறுபாட்டைச் சபை து வளித்தத்திறை இரக்சிய யூதி கவனித்தத்திறை இரக்சிய வரக்கேடூப்பில் (Secret ballot) வண்ட டத்ரர் டி. ரி. வயில்லி அவர்கள் சடையின் தல்வேராயிச் சென்ற வருடம் தெரிவு செய்யப்பட்ட தும் ஒரு இருஷ்டாக்கம்.

இரேக இறின் தவின் கவி சேஷத்தின் பிரதானமான இரு சோக்கக்கா் (அ) மனுஷங்க் கடவுளுடன் ஒப்பாவு படுத்தல், (ஆ)பிரிந்நிருக்கும் சாதிகள்கோயும் (ஆ) பிரிக்கிருக்கும் சாதிக்கோயும் மனுஷனரமும் தருவரேச்சி ஒரு வரை ஒப்புரவுபடுக்கி ஒரு குரும்பமாக்குதல். சில வருடங் களின்முன் அமெரிக்காவீல், அலே உலக மேதடின்த ஆலேசக்கை கூட்டம் டேக்குது. இருவிருக் தாராதனேயில் அப்பம் பரிமாறு வைவீல் கவனித்தேன், முன்னேறி வக்து முழல்காற் படியீட்டு ஒரே பத்தியில் பங்கு பற்றியவர்கள், நூற்றுக்கு மேற்பட்ட சாதிகள்ச் செர்க்குவர்கள். அரசால்கத்தில் வீத்தியரக்கர். சேர்ந்தவர்கள், அரசாங்கத்தில் வித்தியாசங்கள் உண்டு; ஆனுல் இயேசு பெற்றைவில் யாவரும் பும் பெருகும். பிரிவது என்றல் வீத்போசங்கள் உண்டு; ஆருல் லிவ. சமஷ்டியரரை விரும்பாத இயேச பிரிவதுவில் யாவரும் தெருகுப்புக்கையர் எம் பிரிவ தற்கு வழி வகுக்கவாமா? வேண் டாம் இன ஒதுக்கல், கூடாது மும், பிரித்கவேன்றம், அல்லது வகுப்புவாதம். தேரிய ஒற்றமை வெருக்கவேன்றம், அல்லது வகுப்புவாதம். தேரிய ஒற்றமை பெரிவறம் பாராது யாவரையும் குப்பெரும்பான்மையரின் தாரான யாம், ஒரு குடும்பான் மாற்றும், குன்றும் பாராது யாவரையும் இப்பெரும்பான்மையரின் தாரான யாம், ஒரு குடும்பான் மாற்றும், கின்ததான் உதவும். பிரித்தான இபக்கின் கவிச்சுத்தை உலக கினைத்தான் பயன் கீடிக்காது. மெக்கும் உறவது என் கடன். உணைமையான — கேர்மையான — ப்படிக் கருவிட்டால் எனக்கு படவேண்டும் இப்பாக்கையர்கள் கடன். உணமையான — கேர்மையான — ப்படிக் கருவிட்டால் எனக்கு படவேண்டும் — வால்கும் உறவது என் கடன்.

இயக் இற்றை மனுஷ்னுக் கொரு பெரிய இலக்கை அருளி, அதை அடையும்படி என்றும் அதைத்தேடி உறைக்கும்படி ஒர் ஆச்சியமான மா ர்க்கத்தைக் தொடுத்திருக்இரர், (Jesus Christ has given to the world, a Forward-looking Religion).

உங்களுக்குக் தெரியும், பூகர் முட்பெமாய், பிறர்பார்வையுள்ள ஒரு சாதி. அவர்களுக்குச் சென்ற காவம் அளவுக்கு மிஞ்சிய விசே ஷமாய்த் தோன்றிற்று. எப் போழுதம் பின்னுகப் பார்த்து, ஆபிரகாமைப்பற்றி, ஈசாக்கைப் பற்றி, யாக்கோபைப்பற்றி, பழை ய கால ம∃மைபைப்பற்றி சின் த்த தற்காலம் செப்ப வேண்டிய வைகளுக்குக் கவனம் செலுக்காற சீவித்தார்கள், எருசிலம் தேவர லயத்தைப் பற்றிய பெருமை, பழைப் காலங்களில் கடவுள் ளிய வெளிப்படுத்தல்கள், ம ளைய வேணப்படுத்ததையி, பண் த்த கியாயப் பிரமாணங்கள், எழுப்பிய பெரிய நிர்க்கதரிசிகள் முதலியவை, இக் காவமிருக்கும் காட்சிகளோக் காணிகிருத்குப்படி, **新**图章 கண்களேக் குருடாக்கின. சீஷரைக் கவனியுங்கள். அப் பேண்கவரின் கடபடிகள் 1;6 பாருக்கள். மூன்றரை வருஷம் பபிறநப்பட்டபேன்பும், அவர்கள் கேட்டகேள்வி, ''இக்காலத்திலா ராஜ்பத்தை இரைவேலுக்கு*த்* திரும்பக் கொடுப்பீர் ?'' கிரேக்க தாளப்படி முகாருப்ப பாழையிலிருக்கும் கருக்கு. பழைய ராஜ்பக்கை பழைய காலத்தை ரீர் எங்களுக்குக் இரும் பவும் தரும் காலம் இதுவா ? இன்னும் சேவருக்குப் பிற்பார்வை துன் இறும் சென்றக்கு பிறப்படன் தான் ! ஆணுல் இப்பச செய்த தைக் கவனிபுங்கள் : வரும் காலத் தீல், உங்கள் ஊழிபம், எனக் காகச் சாட்சிகொடுத்தல் என்று வரும் காலக் காட்சியை அவர் களுடைய மனசில் படுத்தார். சவுல் கூட, செறின்தவின் சுவி சேஷத்தை வேறுக்கவும், பகைக்க வும், ஊற்றுப் அடிபிலிருந்த காரணங்களில் விசேஷமான ஒன்று இந்தப், பிற்பார்வையே

ஆனுல், குணப்பட்டபின், இயேகவின் சவிசேஷம், உலகத் தற்குக் கொடுக்கும் முற்பார்வை பை அனுபவத்தார். இபேசுவின் and Genio ் பின்னுள்ளவகள் களிசேஷம் "பின்னைவைகள் பறக்கு முன்னுனைவைகள் சடி. பேலீப்பியர் 3: 13), இலக்கை கோக்கி முன்னுக் ஓடச்செய்யும் கணிசேஷம் என்று பவுல் கண் டார் I கொரிக்கியர் 1: 9: 24; கொலோசேயர் 1: 29 பாருங்கள்,

படிலுக்கு. இப்புக இறின் த. "கேப்பூக்கையீன் சனி சே ஷ ம் (The Gospel of Hope) விபரமாய் எழுத் இடம் இலில் பின்வரும் வசனங்களேப் பாருக்கள்: ரோமர் கேடீச்சார் 1: 75: இத்த 2: 13: பேலிப்போர் 2: 16. இந்த முற் பார்வையீன் இரக்கியம், மிறுது வின் கணிசேலம் மறைவலக்கக் பார்வையின் இரச்சபம், மறவது வின் சுவிசேதம் மேற் பார்வை (The Upward Look of a Christian gives him Forward look). இயேசு கலிவேசாவி பிரசங்கேத் போழுது, 'பரலோக ரானும் சமீபத்திருக்குறத்' என்றுர். பையனுமிக IN IF GOT சென்னப் பொழுது, மானிப்பாயில் 'குடு குடுப்பைக்காரர் தக்கன் மணி யைக் கிலுக்கிக்கொண்டு, ''கல்ல காலம் வருகு து '' கல்ல காலம் வருகு து ' என்று கூறிக்கொண்டு திரிவது. இபேசுவின் கவிசேஷ ததை எனக்கு என்றும் ஞாபகப் ததை என்றது. வரும் ஞாபகப் படித்துவின்றது. வருவ்காலத்தைப் பெற்றியே பாகிகையான கப்பிக் கையை இப்பேகவின் சுமிச்சடிற் முதுஷ்துக்குக் செலு டுக்கிற செத்தை பவுல் தன் அனுபவத் நில் கண்டார்.

என் வாழ்க்கை சமுதாயத்திற்கு உர்மையானது. ஆகவே சமுதாயத் நிற்கு உழைப்பதே என் கடமை.

உயிர் உள்ளவுளையில் உழைக் அச் சக்க விரும்புகிறேன், உழைக்க உழைக்கற்றான் வளக்கு உயிர் வாழ்வு இனிக்கிறது.

- Quitanti opr.

சேமிக்கும் பழக்கம்

செர்வதேசக் கூட்டு நடித்தப்பட்ட தனத்தைபோட்டி கடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில், கனிஷ்ட மூக்கு உதெய்யிசு பேற்ற, கூடி மூக்கு உசெய்யிச் போட்குர சால் மாணவன் செல்வன் T. குலேந்திரனின் கட்டுரை]

மனிதவாழ்க்கை சிறப்பாக அமைவதற்கு என்ன பழக்கங்கள் அவசியம், அப்படியான பழக்கங் களில் செமிக்கும் பழக்கம் சிறந்த

மேத சின்றும் என்றும் நிர மாதிரி இருக்காத். சேவ், பிணி கஞன்ன வபோதிபப்பருவம் ஒரு காலத்தில் எம்மை வந்தடையும், ஆக்காலத்தில் கம்மைத் தாபரித் தக் கொள்ள எரம் முன்னமே தக் கொள்ள எம் முன்னமே சேமித்தக் கொள்வத அவசியம். அல்லாமலும் எம் கமக்காக மட் அலாமதும் காம் காகக்கம் நம் வாழமுடியாது. தனிமனிதர் தாம் உழைத்த உழைப்பை தாமே உண்டு செலவழித்தால் குடும் பத்திதுள்ள மற்றவர்களேத் தாப பிக்க இபலாத போப்பிடும். ஆனகபினுக் ஒருவர் தன் உழைப் பின் ஒருபது நிலப் தனது மக்குவி மக்களுக்குக் சேமித்து வைத் தக் கொள்ளு தல் அவசியமாகும்.

ஒருவரால் எல்லாக் காலில் கனிலும் வேமுக உழைக்க மூடி யாது. இளம்பருவிம் பாடுபட்டு உழைப்பதற்கு ஏற்றபருவம். அக் தப்பருவத்தில் உழைக்கும் பணத் ை பெல்லாம் முழுவதும் செல வழிக்கு விடாத ஒரு பகுதியைச் சேமிக்கு வைக்கவேண்டும் இப் படிச் செய்யாவிட்டால் கோய் வக்க சேரத்தில் செலவழிக்கவும், வயோதிபப் பருவத்தில் வழிக்கவும், பணமில்லாமல் டப்படுவர். இனமையில் சேமி டப்படுவர். இனமையில் சேமி த்த வைக்காக பேற்றோர் எதிர் காவத்தில் தமது பின்கோகளுக்குச் சிறக்க கல்வினபக் கற்ரிக்க முடி யாமல் தின்டாடுவர். இப்படி யான காரணங்களுக்காக மணிதர் கள் ஒவ்வோனவரும் கணக தாரணங்க குறிம் ஆணுக் ஓவ்வொருவரும் ஆணுக் சரி, பெண்ணுக் தள் தூற்தாலும் சரி, பெண் இருந்தாலும் சரி சேமிக்கும் கம் உடையவராக இருக்க வேண் டியது முக்கியமானது.

சிலர் சேமிக்கும் பழக்கம் வேண்டும் என்பதற்காகத் தாம் உழைத்ததிற் பெரும்பாகத்தை யும் சேமிக்கமுமல்கின் றனர்; இது கல்ல தல்ல. தனது வாழ்க்கைக்கு அவசியமான செலவுகளேச் செய்த விட்டு எஞ்சிபவற்றை வீண் செலவு செப்பாமல் சேமித்து வைப்பதே சிறந்ததாகும். புத்தி யுள்ள ஒருவர் தமது வருமானத் தையும் செலவுகளேயும் முன்பே தெட்டமிட்டு ஒரு சிறுதொகையை யிச்சப்படுத்துவதற்கேற்ற வித மாக கூந்த கொள்வர். மிஞ்சுசன்ற தொகை அற்ப மானதான எண்ணி அவமதிக் கக் கூடாது. சிறுதளி பெருவென் ளம் என்பார்கள். நாம் சிறு சிறு தொகையாகச் சேமித்து வக்தவை பெல்லாம் சேர்க்கு சிற்காலத்தில் பெருக்கொணையாக மாறிபிருப்ப தைக் கண்டால் மகிழ்ச்சி அடை யாமல் இருக்க முடியுமா ?

ஆடம்பரமான செவவுகள் மும், அனுவலியமான செவவுகள் மும் தவீர்க்கக் கூடிய ஒருவன் ஏப்படியேனும் ஒரு சிறுகொகை எப்படியேனும் ஒரு சிறுகொகை யையிச்சப்படுத்தக் கூடியவனுகத் தான் இப்பான். ஆக்பெ சாம் ஒவ்வொருவரும் வருவாய்க்குத் தக்க செவவு செய்ற வக்தாவ் சேபிக்கத்தக்கதாக ஒரு அதாவை மீஞ்சியிருப்பதைக் காணவாம்.

எத்தப் பழக்கமும் சிறுவயு எத்தப் பழக்கழும் எதுவபது விருக்கே பழக்கம் கத்காகும். ''கொட்டிற் பழக்கம் கத்காகும்.' டும்'' என்ற பழக்மாழியின்படி திறுவயதினித்திக் காம் சேமிக்கப் பழகிக் கொண்டால் அத கம் வாழ்க்கை மூழுலதிதும் கம்மை கல்ல பாதையில் வழி கடத்திக் செல்லும், மாணவர்களாக இருக் ஒம் பொழுதே காம் சேமிக்கப் பழகிக் கொன்னவேண்டும் என்ப தற்காகவேதான் அரசினரும் சேயிப்பு முத்திரைகள் மூலம் மாணவர்களேச் சேமித்தப் பழகத் தேன்படை பரவரே வாய்ப்பான தாண்டுக்கை ஆரம்பிப்பதற்கு பானவர் பரவத்தை ஆரம்பிப்பதற்கு பானவர் பரவர்கள் மானவட் பதவில் வரப்பாதற்த தென்பதை மறக்கர் கூடாது. இது வரை எம் உறிபயற்றைச் சிர்த்தேப் சர்த்தால் செமிந்தும் பழக்கம் சிர்த்தது என்பதும், இதின் இளமைப்பே பழகிவரசி வேண்டும் ஏன்பதும் தேனிவரக கினைந்தும்

Morning Star

5TH JULY, 1968.

A BUDDHIST POLITICAL PARTY

In the old days in Europe it was common to fight religious wars. For a hundred years after the Reformation wars between Roman Catholics and Protestants constituted a good deal of European history. Even after the end of the Thirty Years War, which concluded a long series of religious wars and arrived at a modus vivendi between the contending parties, alignments between nations on a religious basis was common. For a long time after that period of bloodshed religious issues used to figure prominently in European politics.

religious issues used to figure prominently in European politics.

All that is a thing of the past, It has now been realised that religious issues cannot be settled either by war or by legislation. The ideal of modern governments is for government to deal with secular matters leaving religious matters to religious bodies. While this is the ideal, we admit that there are exceptions even now, Moslem contries are theoretic and not democratic, but they are backward. Democracies try to approximate the ideal.

The Christian Democratic parties of West Germany and Italy, though religious in name, are simply anti-Communist parties. They took on their high-sounding names merely to attract all pious people to their ranks. Therefore, it does not at all mean that the Premier of West Germany is in any way different from Harold Wilson or President Johnson in his outlook. He does not spend his time in trying to uphold the Church, while the Social Democrats and others are trying to pull it down.

are trying to pull it down.

Here in Coylon after the late Mr. S. W. R. D. Bandarannike's premiership, religion has played an important part in politics. Both the major political parties are concerned with promoting the interests of Buddhism. Other religions have suffered a good deal because of the attitude of our political parties. But then these parties are concerned with other matters as well: they must appeal to voters belonging to other religions; and they want the goodwill of all people in the country. All this is one thing.

Now comes the news that

Now comes the news that the Political Committee of the All-Ceylon Buddhist Congress is taking steps to set up a separate Buddhist political party. If this party is to serve any purpose, it will have to use every means in its power to uphold, defend and magnify Buddhist interests in the country and make that its paramount purpose in disregard of all other issues.

in disregard of all other issues.

If such a party is set up,
gets a considerable following and
succeeds in its efforts, then it
means members of other racial
and religious groups in this
country have no future here.
They must pack up and leaves.

However, we trust that there is too much good sense in this country to allow a movement of this sort to grow or succeed. We sincerely trust that the level-headed Buddhist leaders in the country will nip the movement in the bud.

HERE AND THERE

R. G. Senanayake:

Mr. R. G. Senanayake has a position in Ceylon which many will envy. Everything he does gets wide publicity. The amount of newspaper space, the number of headlines devoted to him and the number of cartoons about him are enormous. His lightest word is immediately seized upon; his misgivings about the party he is in and his possible intentions always form subjects of much speculation.

Neither his political status, nor his influence nor his following affords a key to the position he holds. What then are the ressons why his words and act-

iona attract so much attention? Mr. Senanayalo's assets are three in unmber: his family connexions, the frequency of his doubts and his courage—the courage to leave his party. He is the 2800 of an illustrious father and the cousin of two Prime Ministers, Sir John Kotolawala and Mr. Dudley Senanayako, Thorofore, what may be considered a fault in others comes to be looked upon as a virtue in him; and when a person like that voice doubt about

The De Gaullists in France:

One does not have to approve of all that De Gaulle has been doing to express satisfaction at his recent victory. If after all the riots, the strike, and the whole scale burnings that were taking place in France three or four weeks ago, the people of France had voted against De Gaulle, it would have meant not merely the end of any stable government in France but a tremendous threat to all stable government in France but a tremendous threat to all stable government in throughout the world, for those who organised all the recent troubles in France were not people who disapproved of his Common Market Policy or his Pro-German Policy or his reception of Chira. They were people out to put an end to government by elected bodies and under established laws. If France had succumbed today, any government might have succumbed tomorrow, Government by ricting students and strikers on the rampage might have been pleasant for those who got their wishes—till other strikers drove them out — but it would have been unsafe for everyone else.

The Dake of Edinburgh's

An English Newspaper recently ran a poll to find out whom people in Britain would elect as President, if the country were a republic, and found that there was a decisive vote for the Duke of Edinburgh, We hope that, because of this, the Duke has no intention of changing his status, Popularity can be very fickle, When Johnson was elected President of the U. S. A. there was a tremendous landsilde in his favour; even a South Sea island wanted to make him its ruler. Within two years he had acquired so much unpopularity that a Texan said (in October) that, if Johnson said that the next month would be November, nobody in Texas would believe him. Elected office may carry power; but the creat that carries one to power may soon become a trough. A hereditary position may be ornamental; but is more lasting.

Indian Films:

There were recently reports that many back benchers were going to ask that the import of Indian films be stopped on the ground that the country was losing a lot of foreign exchauge. Many of my readers on a visit to the South would have gone past quite a few cinemas. What were the films they would have seen as being shown or soon coming? American or British films, no doubt. We wonder if they are imported free of cost, Indian films are also shown; but there are 16 major languages in India Films in all those languages cannot be imported lere; a few Hindi films are imported; but if

LAMBETH CONFERENCE 1983

Renewing the Church

Renewing the Church

The theme of this year's Lambeth Conference is "The Renewal of the Church", and the members will be grouped in three sections, dealing respectively with "The Renewal of the Church in Faith", "The Renewal of the Church in Faith", "The Renewal of the Church in the sections is again divided into a number of sub-committees which will consider particular aspects of the more general problems.

The Conference is not directly concerned with liturgical revision, possibly because so many member - Churches of the Auglican Communion are already eugaged in revising their Prayer Book services; but with this exception almost every aspect of the Church's life is covered by the topics included in the Conference agenda, Subjects to be studied by sub-committees include, for example, "The debate about God", "Dialogue with other faiths", "Christian appraisal of the secular society", "International morality", "Luymen in mission, society and ministry", "Voluntary and part-time ministries", "Women and the Priesthood", "Priociples of Union", "Intercommunion in a divided Church" and Relations with the Eastern Orthodox Churches and sections, and will then go before the pleary sessions of the whole Conference. There will also be time for the discussion in plenary session of subjects which are not on the agenda.

Consultants and observers

Special points about this

Consultants and observers

Special points about this year's Lumbeth Conference are

they are not imported, nobody will miss them. So by Indian films what is meant is Tamil films, and if there is a determined effort to block Indian films, it is an effort ot block Tamil films. To call them Tamil films, however, would be communal, so they are called Indian films.

A Change in Opinion:

A Change in Opinion:

Many years ago the late Mr. J. C. Amarasingham and the late Mr. J. W. A. Kadirgamar tried to run a crusade in favour of indigenising Christianity. They wanted Indian music and Indian customs introduced into Christian worship. They wanted national festivals to be taken on by the Church and in general an indigenous orientation to be given to our Faith. When they were not laughed at, they were viewed with aiarn, if not horror, it is amazing low opinion in the Christian Church, as voiced by its great leaders and Assemblies, has come round to what was advocated by them more than forty years ago. The big men of that tera laughed at those who wanted these changes those living now would tend to; laugh at the big men of that

FROM EDINBURGH TO UPPSALA

The Fourth Assembly of the World Council of Churches is to be held at Uppsala, Sweden, from July 4 to July 20, with the general theme of "Behold, I make all things new". Its aim is to focus the thinking of the world-wide Christian community on the themes which seem most important, and its work will be divided into six sections dealing respectively with "Catholicity: the Church's unity in a shrinking world": "Renewal in mission"; "World economic and social development"; "Towards justice and peace in international affairs"; "The worship of God in a secular age"; and "Towards justice and peace in international affairs"; "The worship of God in a secular age"; and "Towards of the World Connected Churches, and observers, fraternal delegates, and observers, fraternal delegates, and observers, fraternal delegates, and observers and special guests will bring the number of those present up to a total of 2 250. It will thus be the most widely representative meeting in the history of the commenced.

How has this impressive assembly come into boing? The answer to that question will be found in a new history of the enumenical movement from the time of the great World Missionary Conference at Edinburgh in 1910 up to 1937, writen by Dr. A. Marcus Ward, a leading Mathodist, under the title, "The Churches Move Together" (Denholm House Press, 7 s 6 d). Though the Uppsala agenda is outside the scope of Dr. Ward's survey, he givas brief reviews of the previous assemblies of the World Council of Churches and of the special Fsith and Order meetings which have also been held at intervals, and he makes detailed reference to developments in Britain and the opportunities now open to the Church of England for advancing the cause of Christian unity

"Dramatic reversal"

It is an exciting story which he has to tell, for the twentieth century, as he points out, "has seen a dramatic reversal of the long process of fragmentation of the Christian Church". The reversal began with the Edinburgh Conference of 1910. Until then, Dr. Ward observes, the whole movement was towards separation, but "in our time it has begun to be one of integration, There is a growing consciounces in all communions that if the Church is to be the Church, and to do the proper work of the Church, it must be one, and be seen by the world to be one".

A particularly interesting

A particularly interesting part of this clear and informative book is concerned with the Church of South India, Dr. Wardwas closely involved in the negotiations leading to its establishment, and he considers that most Asian Church as Asia's greatest contribution to the ecuemnical movement.

those living now would tend to:
laugh at the big men of that

Digitized by Noglaham Foundation. noolaham.org | aavanaham.org

Letters to the Editor

THE D. C. BILL AND ITS ORITIOS

Sir,

Your issue of the 23th of

June carried two latters from
the pans of Mr. S. Sivasubramaxiam and Dr. G. N. R. Nathanaci, putting forward various
arguments to prove that it was
inopportune to bring up the D. C.

Bill now. The arguments may
be summed up as follows:

1. The plans for regional government have grown less and less substantial, till the one before un now—the D. C. Biii—is almost like an "an empty bottle" (N).

2. It would worsen relations between the various communities (S); it will be a powder keg (N).

3. The 'majority of the Press' was against it (S).

4. Support for it from the various communities was not convincing; the majority of Siohalese and Muslims were against it; the others were silent and the Coylon Tamils themselves were divided (S).

5. When there had been com-muoal frictions in places like Kalmuoni and caste frictions in Jaffus, this was not the time to bring up a measure like this. (N).

Sir, when I read these arguments, almost like John Keats' naughty boy who ran away to Scotland, "I stood in my shoes and I wondered and I wondered".

Scotland, "I stood in my shoos and I wondered and I wondered and I wondered".

If it is a question of postponement, it is well to realise that, in the words of Dr. Nathanael, the matter has been and in the matter has been that is, it has been postponed for 40 years. And as far as this Government is concerned it has been postponed for three and a half years; for this was one of the things it promised to undertake as soon as it came into power. If it is postponed again now, can either Mr. Sivasubramaniam or Dr. Nathanael guarantee that in the (very unlikely) event of the Bill being brought at a later time, the same or similar arguments will not be brought up against it? Will not the very fact that it was dropped after all this trouble consitute a most damaging argument against it than and effectually prevent the thing being tonched at all hereafter?

As for communal friction

against it then and effectually prevent the thing being tonohed at all hereafter?

As for communal friction at all hereafter?

arising out of the situation, if a measure so innocent as this (so innocent as this (so innocent as this (so innocent as this (so innocent as the called an 'empty bottle') is likely to produce communal tension, is it not more likely that a 'fuller bottle' will create a far greater tension? Is not the fact that there is so much opposition to such an innocenous measure in itself significant? Dose it not mean that opposition can be always counted upon to any concession to the minorities however slight? If friction on the part of the majority is waiting to be produced so easily and on the slightest pretext, are the minorities to be always in a stage of fright?

One reason why Mr. Sivasabramaniam wants the Bill dropped is that 'the majority of the Press' is against it. Whether newspapers are for or against anything depends on which newspapers they are Even in Western countries you do not expect papers of one party to support the measures of another party. In Ceylon politics are largely communities, support or opposition depends on the communal background of the person who the subtramanim should remember that except for some shores of a Tamil family in one paper, the daily Press — English, Sinhalese and Tamil — is entirely in the hands of the Sinhalese. Opposition to the Bill need not, therefore, be surprising. However, if Mr. Sivasubramanim reads the daily papers carefully, he would have found the Daily News and the Times are for the Bill, As for the Sun what else do you expect from it?

Mr. Sivasubramanimies also troubled about the reaction of the various communities; other

supposed to be a concession to the Ceylon Famile, if the majority of Sinhalese are opposed to it it is not an argument against the Bill, but an argument against these who refuse concessions to minorities. If some communities are alient, it is because they are not concerned with it. Mr. Sivasubramaniam is troubled that the Federal Party and Tamil Congress do not see eye to eye in the matter, In what matters do they see eye to eye at all Only in the matters which do not affect the Tamile; and that it because they do not have strong opinions on them and are willing, therefore, to vote with the Government. We know why in matters affecting the Tamils they do not see eye to eye. If the Federal Party is to wait till the Tamil Congress gives support to a Bill sponsored by it, it can never sponsor a Bill, though it has a considerable body of members in Parlisment.

Dr. Nathanael says the climate for the Bill is not right bound.

AREPLY

In my ministry—of now over fifty years—I have spent more than half this period among

(Continued on page 1)

Printed and published for the American Ceries Mission by Mr. Abraham Sarayanamuthu Thambiratnam, residing at Manipay, at the American Cerica Mission Press, Udavil Road, Manipay, on Friday, 5th July, 1988.